

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், பொள்ளாச்சி

நாள்: 29.11.2024 அ.வ.எண். 30/2020. வா.சா.1. கனகராஜ், த/பெ, திருமலைசாமி

**சாட்சி மீண்டும் அழைக்கப்பட்டு பிரதிவாதி தரப்பில் குறுக்குவிசாரணை**

1) கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டதா என்றால் ஆமாம். பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். தற்போது வரை பதிவு தொடர்ந்து நடப்பில் இருக்கிறதா என்பது குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை. கூட்டுறவு சங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் சாட்சியம் அளிக்கலாம் என்று அங்கீகாரம் கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை. கடந்த 32 வருடமாக தாவா சொத்தில் ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி தான் இயங்கி வருகிறது என்றால் சரிதான். மேற்படி பள்ளிக்கு நகராட்சியில் இருந்து குடிநீர் , சொத்து வரி மற்றும் நகராட்சி சார்பாக அனுப்பப்படும் அறிவிப்புகள் அனைத்தும் ருக்மணியம்மாள் பள்ளி நிர்வாகத்திற்குதான் அனுப்பப்படுகிறது என்றால் சரிதான்.

2) அதே போல் நகராட்சியிலிருந்து அனுப்பப்படும் அனைத்து அறிவிப்புகளும் பள்ளி நிர்வாகத்தின் மூலமாகத்தான் எனக்கு தெரியவரும் என்றால் சரிதான்., மேற்படி பள்ளியில் க.எண். 26, 26/1, 26/2 ஆகிய மூன்று கதவு எண்களின் அடிப்படையில் தான் வரி விதிப்பு செய்யப்படுகிறது என்றால் சரிதான். மேற்படி மூன்று கதவு இலக்க எண்களுக்கு தான் பிரதிவாதி தரப்பில் இருந்து சிறப்பு அறிவிப்பு அனுப்பப்பட்டது என்றால் சரிதான். அறிவிப்பை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகம் அந்த அறிவிப்புகளை எனக்கு அனுப்பிவைத்தார்கள் என்றால் சரிதான்.

ஒப்பம்/- (ஆர். சுஜாதா)

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி,

பொள்ளாச்சி

3) அரசு மற்றும் பிரதிவாதி தரப்பில் இருந்து வரும் அனைத்து அறிவிப்புகளும் பள்ளி நிர்வாகத்திற்கு வந்து அதன் பின் எனது அலுவலகத்திற்கு வருவதின் அடிப்படையில் எனக்கு தெரியவரும் என்றால் சரியல்ல. குறிப்பாக நகராட்சி அலுவலகத்தில் இருந்து வரும் அறிவிப்புகள் , குறிப்பாணைகள் என்னுடைய அலுவலகத்திற்கு நேரடியாக வரும் என்றால் சரியல்ல. தாவா சொத்தில் 32 வருடமாக அனுபவத்தில் இருந்து வருவது பள்ளி நிர்வாகம் என்றால் சரிதான். அதனால் தான் 3 சிறப்பு அறிவிப்புகளும் மேற்கண்ட 3 கதவுஎண்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றால் சரியல்ல.

4) பள்ளி நிர்வாகத்திற்கும் , வரி விதிப்புக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று நான் எழுத்துமூலமாக நகராட்சிக்கு கடிதம் எதுவும் அனுப்பினைனா என்றால் அனுப்பினைன். அதற்கு பதில் கொடுத்த விவரம் எனக்கு தெரியுமா என்றால் பதில் கொடுக்கவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கும் , வரி விதிப்புக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று நான் எழுத்து மூலமாக நகராட்சிக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றால் சரியல்ல. பள்ளி நிர்வாகம் சமூக சேவை அடிப்படையில் இயங்கி வருகிறது என்பதை நிரூபிக்க ஆவணங்கள் ஏதேனும் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை. என்னுடைய தாவாவில் பள்ளி நிர்வாகத்தை ஏன் தரப்பினராக சேர்க்கவில்லை என்பதற்கு உரிய விளக்கம் எதுவும் கொடுத்துள்ளேனா என்றால் கொடுத்துள்ளேன்.

5) சிறப்பு அறிவிப்புகள் வந்த சமயத்தில் பள்ளியின் செயலாளராக இருந்தவர் யார் என்றால் ராமசாமி என்ற ஒருவர் இருந்தார். சிறப்பு அறிவிப்புகள் வந்த சமயத்தில் பள்ளியின்

ஒப்பம்/- (ஆர். சுஜாதா)

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி, பொள்ளாச்சி

தலைமையாசிரியர் அல்லது தலையாசிரியையாக இருந்தவர் யார் என்றால் ஞாபகம் இல்லை. பள்ளி நிர்வாகம் வாடகையின் அடிப்படையில் இயங்கி வருகிறது என்பதை நிரூபிக்க ஆவணங்கள் ஏதேனும் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை.

6) மாணவர்களிடம் இருந்து கட்டணம் வாங்குவதற்கும் கட்டிடத்திற்கு வாடகை வாங்குவதை வைத்து வரி நிர்ணயம் செய்ய முடியாது என்பது எனக்கு தெரியுமா என்றால் தெரியும். சமூக சேவை செய்து வருவதாக கூறியுள்ள நிலையில் வரி விலக்கு கோரி அரசிடமிருந்து விலக்கு ஏதேனும் பெற்றதற்கான ஆவணங்கள் ஏதேனும் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை ஆனால் அரசாணை உள்ளது. சட்டப்படி நான் வரி விலக்கு பெற்றுள்ளேனா என்றால் இல்லை.

7) மாணவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூல் செய்யும் பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று என்றால் சரியல்ல. பங்களாக்கள் சூழ்ந்த பகுதியில் தான் இந்த பள்ளி அமைந்துள்ளது என்றால் சரியல்ல., குடிசைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பகுதியில் எங்கும் குடிசைப்பகுதிகளே கிடையாது என்றும் நான் மிகைப்படுத்தி சொல்கிறேன் என்றால் சரியல்ல. பள்ளியின் முன் பக்கமாக பொள்ளாச்சி அரசு பேருந்து வருகிறது என்றால் இல்லை. சிற்றுந்து வருவது தெரியுமா என்றால் வரவில்லை. மாக்கினாம்பட்டி பேருந்து எண். 49 செல்லும் விவரம் தெரியுமா என்றால் செல்வதில்லை, அரசால் பிரத்யேகமாக காலை மற்றும் மாலை பள்ளிக்காக அரசு பேருந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் சரியல்ல.

ஒப்பம்/- (ஆர். சுஜாதா)

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி,

பொள்ளாச்சி

8) கட்டிடத்தின் தன்மை, அதன் பயன்பாடு அது அமைந்துள்ள பகுதி ஆகியவற்றை பொறுத்து தான் வரி நிர்ணயம் செய்யப்படும் என்றால் சரிதான். மேற்படி அளவீடுகளின் படிதான் நகராட்சி சட்டம் 1920 ன் படி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றால் சரியல்ல. வரி நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு நகராட்சி நகரமைப்பு அலுவலர் மூலமாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டன என்றால் சரியல்ல. நகரமைப்பு அலுவலர் மூலம் மேற்படி பள்ளியை ஆசிரியர்கள் முன்பு அளவீடு செய்த விவரம் எனக்கு தெரியும் என்றால் அளவீடு எதுவும் செய்யவில்லை.

ஒப்பம்/- (ஆர். சுஜாதா)

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி,

பொள்ளாச்சி